

දුරකථන) 0112669192 ,0112675011
ජාලයෝපේෂී	0112698507 , 0112694033
Telephone) 0112675449 ,0112675280
ගැස්ත) 0112693866
පෙක්ස්) 0112693869
Fax)0112692913
එමුදුන තැපෑල මිණුන්ත්සල මුකවරී)postmaster@health.gov.lk
e-mail)
වෙබ් අඩවිය) www.health.gov.lk
මිණුන්ත්සල මුකවරී)
website)



மலை ஆங்கார)
 எண்டு இல) CF/EXW/02/2022
 My No.)

 இலை ஆங்கார)
 உடமது இல)
 Your No. :)

**ශ්‍රී ලංකා ජාතිය
ස්වස්ථිරිපාය
SUWASIRIPAYA
සේවාධිස අමාත්‍යාංශය
ස්කාතාර අමෙර්ස්
Ministry of Health**

பொதுச் சுற்றுநிருப் பிலக்கம் : ०२/२२/२०२२

மாகாண சுகாதார செயலாளர்கள்,
 பிரதிப் பணிப்பாளர் நாயகம் இலங்கை தேசிய வைத்தியசாலை
 மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர்கள்,
 மத்திய அமைச்சின் கீழ் வரும் சகல வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள்,
 பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர்கள்,
 உரிய நிறுவனங்களின் தலைவர்கள் அனைவருக்கும்.

அரசு சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் II ஆம் தரத்திலுள்ள அலுவலர்களுக்கான வினாத்திறங்காண் தடைதாண்டல் பரிட்சை - 2022 (முதலாம் தடவை)

குகாதார அமைச்சில் அரசு குகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் II ஆம் தரத்திற்கு பதவி உயர்வு செய்யப்பட்டு 03 வருடத்திற்குள் சித்தியடைய வேண்டிய வினைத்திறன் தடைப்பர்ட்சை சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் 2022.05.22 ஆம் திகதி நடைபெறும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது. பர்ட்சை நடைபெறும் நிலையம் மற்றும் நேர அட்வணை என்பன பர்ட்சை அனுமதி அட்டையில் குறித்து அனுப்பிவைக்கப்படும்.

02. தகைமைகள் :-

அரசு கொதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் II ஆம் தரத்திற்கு 2020.06.30 ஆம் திங்கத்திற்கு முன் பதவி உயர்வு பெற்று இதுவரை இப் பரிட்சையை பூர்த்தி செய்திராத உத்தியோகத்துர்களுக்கு மாத்திரம் இப்பரிட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.

கவனிக்கவும் : விண்ணப்பம் கிடைக்கப்பெறும் கடைசி தினமான 2021.12.31 திகதியுடன் II ம் வகுப்பிற்கு நியமிக்கப்பட்டு உரிய நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்றுள்ள உத்தியோகத்தர்களது விண்ணப்பங்களை மாத்திரம் எனக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும்.

குறிப்பு: (i) முன்னைய சேவை பிரமாணக் குறிப்பின் கீழ் வகுப்பு II இற்குரிய வினைத்திறன் தடைப்பரீட்சையில் சித்தியடையாத மற்றும் ஒரு பகுதியில் மாத்திரம் சித்தியடைந்து வகுப்பு II இங்கு உள்ளிரப்பு செய்யப்படும் இலுவலர்கள் ககாதார முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பின் வகுப்பு II இற்குரிய வினைத்திறன் தடைப் பரீட்சையில் குறிப்பிடப்பட்ட தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெறுகல் வேண்டும். மேலும் அந்த

- அலுவலர்கள் சுகாதார நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் ஆகிய விடயங்களில் சித்தியடைய வேண்டிய தேவைப்பாட்டிலிருந்து விலக்கனிக்கப்படுவார்கள்.
- (ii) முன்னைய சேவை பிரமாணக் குறிப்பின் கீழ் வகுப்பு II இற்குரிய வினைத்திறன் தடைப்பரீட்சையில் இரண்டு (02) பாடங்களில் சித்தியடைந்த அலுவலர்கள், பொது சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவை வகுப்பு II இற்குரிய வினைத்திறன் தடைப் பரீட்சையில் சுகாதார நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் ஆகிய பாடங்களில் சித்தியடைய வேண்டிய தேவையில்லை.
 - (iii) முன்னைய சேவை பிரமாணக் குறிப்பின் கீழ் வகுப்பு II இற்குரிய வினைத்திறன் தடைப்பரீட்சையில் எந்தவொரு பாடத்திற்கும் தோற்றாத மற்றும் வகுப்பு II இற்கு உள்ளீர்ப்பு செய்யப்படும் அலுவலர்கள் பொது சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவை வகுப்பு II இற்குரிய வினைத்திறன் தடைப் பரீட்சையின் சகல பாடங்களிலும் சித்திபெறுதல் வேண்டும்.
 - (iv) அலுவலர்கள் அவர்களது விருப்பத்தின் பேரில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாகவும் மற்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் தோற்ற முடியும்.

தோற்றும் மொழி :

அலுவலர் தான் குறித்த சேவையில் இணைவதற்காகப் பரீட்சைக்குத் தோற்றிய மொழி மூலத்தின் அல்லது அரசு கரும் மொழியோன்றில் வினாப்பத்திரங்களு விடையளித்தல் வேண்டும். போட்டிப் பரீட்சையின்றி சேவையில் இணைந்தவர்கள் தாம் கல்வி கற்ற மொழி மூலத்தில் அல்லது அரசு கரும் மொழியோன்றில் வினாப்பத்திரங்களுக்கு விடையளித்தல் வேண்டும்.

இடைக்கால ஏற்பாடுகள் :

1. தரம் II ந்குரிய வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சை
 - (i) அரசு சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் நடைமுறைக்கு வர முன்னர் 1840/34 ஆம் இலக்க அதிவிசேட வர்தமானியில் வெளியிடப்பட்டு 2013.04.02 ஆம் திகதி முதல் நடைமுறையிலிருந்த அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பில் தரம் II இலுள்ள உத்தியோகத்தகளுக்கான வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையினைப் பூர்த்தி செய்துள்ள உத்தியோகத்தர்கள் அரசு சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் தரம் II இலுள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகக் கருதப்படுவதுடன், மேற்படி அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பின் தரம் II இலுள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையை பூர்த்தி செய்யாத, எனினும் மேற்படி பரீட்சையில் (1) அலுவலக முறைமை மற்றும் ஒழுங்கு முறை (2) அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு முறைகள் ஆகிய பாடங்களில் ஒன்று அல்லது இரண்டிலும் சித்தியடைந்த அல்லது விதிவிலக்கப்பட்ட உத்தியோகத்தர்கள், வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையில் குறித்த பாடங்களில் பாடத்திலிருந்து பாடத்திற்கு எனும் அடிப்படையில் விலக்கனிக்கப்படுதல் வேண்டும்.
 - (ii) அரசு சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் நடைமுறைக்கு வரமுன்னர் தரம் II இற்கு பதவி உயர்த்தப்பட்ட அலுவலர்கள், தரம் II இற்கு பதவி உயர்த்தப்பட்டு 06 வருடங்கள் (அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையின் கீழ் பெற்றுக் கொண்ட வாய்ப்புக்கள் உள்ளடங்களாக) பூர்த்தியாவதற்குள் தரம் II இற்குரிய வினைத்திறன் காண் தடைத்தாண்டல் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

03. விண்ணப்பங்கள் :-

இச்சுற்றிக்கையின் இறுதியிலுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கமைய விண்ணப்பதாரியினால் தயாரிக்கப்படும் விண்ணப்பங்கள் நிறுவனத்தலைவரினுடாக பணிப்பாளர் (பரிசீலனை), “சுவசிரிபாய்”, 385, வண.பத்தேகம விமலவங்ச தேரர் மாவத்தை, கொழும்பு - 10 எனும் முகவரிக்கு **2022.04.08** ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பதிவுத்தபாலில் அனுப்புதல் வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்திலும் தரப்பட்டுள்ள விபரங்கள் சரியானவை என பிரிவுத் தலைவரினால் சான்றுபடுத்தப்பட வேண்டும். தங்களது விண்ணப்பப் பத்திரத்துடன் விண்ணப்பதாரியின் முகவரியிடப்பட்ட ரூபா.45.00 பெறுமதியடைய முத்திரை ஒட்டப்பட்ட “9x4” கடித உறை இரண்டினையும் (இதில் விண்ணப்பதாரி தனது சொந்த முகவரியினையோ,அல்லது அலுவலக முகவரியினையோ குறிப்பிடலாம்) இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னராக கிடைக்கும் விண்ணப்பங்கள் எதுவித அறிவித்தலும் இன்றி நிராகரிப்படும்.

விண்ணப்பமானது A4 தாளின் இருபக்கங்களினையும் பயன்படுத்தி தயாரிக்கப்படவேண்டும். முதலாவது பக்கத்தில் 01 - 04 வரையான விபரங்களும், இரண்டாவது பக்கத்தில் 05 - 09 வரையான விபரங்களும் உள்ளடக்கப்பட்டிருக்க கூடியவாறும் இருந்தல் வேண்டும். மேற்படி மாதிரிக்கு ஒவ்வாத விண்ணப்பங்கள் எதுவித அறிவித்தலும் இன்றி நிராகரிக்கப்படும்.

04. பரிசீலக் கட்டணம்

- 4.1 முதன் முறையாக பரிசீலக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் பரிசீலக்கட்டணங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய விண்ணப்பதாரிகள் ஒவ்வொரு விடயத்திற்கும் ரூபா.25 வீதம் இரத்துச் செய்யப்படாத முத்திரையினை ஒட்டி அதன் மீது தமது கையொப்பத்தினை இட்டு இரத்துச் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
- 4.2 எக் காரணத்தினைக் கொண்டும் இவ்வாறு செலுத்தப்பட்ட பரிசீலக் கட்டணமானது வேறு பரிசீலகளின் பொருட்டு மாற்றப்படுதலோ, அல்லது மீஸ் பெறுதலோ மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாது.

05. பரிசீலயின் பொருட்டு உட்படுத்திக் கொள்ளுதல்

- 5.1 ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பொருட்டு விண்ணப்பதாரிகளுக்கு பரிசீல அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படும். அப் பரிசீல அனுமதிப் பத்திரத்தினை உரிய முறையில் பூரணப்படுத்தி பரிசீல குழுவின் தலைவரிடம் கையளிக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லையாயின் பரிசீலக்கு தோற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
- 5.2 பரிசீலயின் பொருட்டு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளின் பொருட்டு பரிசீலக் குழுவின் தலைவருக்கு தங்களினது ஆஸ் அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளுவதன் பொருட்டு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஒன்றினை கொண்டு வருதல் வேண்டும்.

- (அ) தேசிய அடையாள அட்டை
- (ஆ) சுகாதார அமைச்ச மற்றும் அதனுடன் ஏற்படைய நிறுவனங்களினால் முறைப்படி வழங்கப்பட்ட அடையாள அட்டை
- (இ) வலுவுள்ள சாரதி அனுமதிப்பத்திற்ம
- (ஈ) வலுவுள்ள கடவுச் சீட்டு

06. பரீட்சை பாடத்திட்டம்

இவ் வினைத்திறமைக்கான் தடைதாண்டல் பரீட்சையானது அலுவலக முறைமைகளும், அலுவலக ஒழுங்கு முறைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள கணக்கீட்டு முறைமைகள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் நிருவாகம் எனும் அமைப்பு கட்டுரை வினாக்கள் கொண்ட முன்று வினாப்பத்திரங்களைக் கொண்டமைந்துள்ளது. நேரம் 02 மணித்தியாலம். 08 வினாக்களில் 05 க்கு விடையளித்தல் வேண்டும். ஓவ்வொரு பகுதிகளுக்கும் 100 புள்ளிகள் வீதம் வழங்கப்படுவதுடன். சித்தியடைவதன் பொருட்டு ஆகக் குறைந்தது 40 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

07. விடயப்பறப்பு

07:1 அலுவலக முறைமைகளும், அலுவலக ஒழுங்கு முறைகளும் -

- I - அலுவலக முகாமைத்துவம்
- II - ஒரு அலுவலகத்தின் செயற்பணி
- III - ஆவணங்களைக் கோப்பிலிடல் மற்றும் ஆவண முகாமைத்துவம்
- IV - ஒரு அலுவலகத்தை திட்டமிடல் மற்றும் ஒழுங்குபடுத்தல்
- V - பொதுசன தொடர்பு
- VI - தொடர்பாடல் செயன்முறை
- VII - மாதிரிப்படிவங்கள் மற்றும் ஆவணங்கள்
- VIII - பதவியனிக் கண்காணிப்பு, வேலைகளை அளவிடல் மற்றும் வேலைகளை கட்டுப்படுத்தல்
- IX - ஆட்சேர்ப்பு ஒழுங்குமுறையும், நியமனம் செய்வதும் - நடவடிக்கை முறைக் கோவையின் III,IV,V,VI மற்றும் VII ஆம் அத்தியாயங்கள்
- X - விடுவித்தல் - நடவடிக்கைமுறைக் கோவையின் அத்தியாயம் XII
- XI - சேவைப் பதிவேடு, அறிக்கைகள் மற்றும் சான்றிதழ் - தாபன விதிக்கோவையின் அத்தியாயம் VI
- XII - சம்பளம் - தாபன விதிக்கோவையின் அத்தியாயம் VII
- XIII - விடுமுறை - தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XII
- XIV - புகையிரத அனுமதிப்பத்திரம் - தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XIII
- XV - சம்பளம் மற்றும் கடன் முற்பணம் - தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXIV
- XVI - அரசியல் உரிமைகளை அனுபவித்தல் - தாபனவிதிக்கோவையின் அத்தியாயம் XXXII
- XVII - பொதுவான நடத்தை மற்றும் ஒழுக்கம் - தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XLVII
- XVIII - ஒழுக்காற்று நடவடிக்கை முறை பற்றிய விதிகள் - தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XLVIII

07:2 அரசாங்க அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள கணக்கீட்டு முறைமைகள் வினாத்தாள்

இவ்வினாத்தாள் நேரம் 02 மணித்தியாலங்களைக் கொண்ட பல்தேர்வு கட்டுரை வினாக்கள் 08 ஜை கொண்டமைந்துள்ளதுடன் அதில் ஏதேனும் 05 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும். மொத்தப் புள்ளிகள் 100.

- | | | |
|-----|---|--|
| I | - | நி.பி. I ஆம் அத்தியாயம் - செலவினம் மற்றும் வருமான மதிப்பீடு |
| II | - | நி.பி. II ஆம் அத்தியாயம் - செலவினத்தை மீளச் செலுத்துதல், |
| | | பதிவழிப்புச் செய்வதற்கான தத்துவம் |
| III | - | நி.பி. III ஆம் அத்தியாயம் - நிதி முகாமைத்துவமும் வகைப்பொறுப்புத் தன்மை |
| IV | - | நி.பி. IV ஆம் அத்தியாயம் - பெறுகை |
| V | - | நி.பி. XIII ஆம் அத்தியாயம் - வழங்கல் மற்றும் வேலைச் சேவைகள் |

07:3 சுகாதார நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலை நிறுவாகம் வினாத்தாள்


- | | | |
|------|---|---|
| I | - | சுகாதார மற்றும் ஆய்ரவேத திணைக்களத்தின் நோக்கங்கள் |
| II | - | நேரவரிசை அமைச்சின் மற்றும் மாகாண சபைகளின் சுகாதார சேவைகள் கட்டமைப்பு |
| III | - | சுகாதார துறையின் அடிப்படை அம்சங்களும் அது சம்பந்தமான நிறுவனங்களும் |
| IV | - | நோயாளர்களுக்கான உபசரணைச் சேவையின் கட்டமைப்புசார் வளர்ச்சி |
| V | - | வைத்தியசாலையின் செயற்பாடு |
| VI | - | சமைக்காத உணவுகளுக்கு கட்டளையிடல், கையேற்றல், சமைத்த உணவுகளின் தரம் பற்றிய பரிசோதனை |
| VII | - | மருந்துகள், சுத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கல் மற்றும் ஏனைய வழங்கல்கள். |
| VIII | - | மருத்துவ புள்ளிவிபர முகாமைத்துவம் |
| IX | - | மருத்துவ நிறுவனங்களின் தொடர்பாடல் செயற்பணி மற்றும் பொதுசன தொடர்பு |
| X | - | வைத்தியசாலைக் கட்டணம் மற்றும் தோட்ட உற்பத்தித்திறன், |
| XI | - | வைத்தியசாலைகளின் விழேட பிரிவுகள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட விழேட வியாபாரங்கள் பற்றிய அறிவை அளவிடுவதற்கான வினாத்தாளைக் கொண்டதாகும். |

08. பரீட்சை தொடர்பான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடித்தல்

பரீட்சார்த்திகள் குறிப்புக்களை தன்னிடத்தில் வைத்து பார்த்து எழுதுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனைய பரீட்சார்த்திகளின் விடைத்தாளினை பார்த்து எழுதுதலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் உதவிசெய்தலை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொடர்பாடல், இலத்திரனியல் உபகரணங்களை பயன்படுத்தாதிருத்தல் வேண்டும். இவ்விதிகளை மீறும் எந்தவொரு பரீட்சார்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

09. இச்சுற்றுறிக்கையில் உள்ள விடயங்களை உமது நிறுவனத்தில் கடமையாற்றும் அரசு சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் II ஆம் தரத்தைச் சேர்ந்த உத்தியோகத்தற்களுக்கு அறியத் தரவும். (இந்த விபரங்களை www.health.gov.lk எனும் இணைய முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியும்.)

கவனிக்கவும் : சிங்களம், தமிழ், ஆங்கில மொழி மூல சுற்றுநிறுப்பங்களுக்கிடையே ஏதாவது ஒவ்வாமைகள் காணப்படுமாயின் சிங்கள மொழி மூல சுற்றுநிறுப்பே வலுவடையதாகும்.


வாழிக் எச். கமக்கே

Chamika H. Gamage
Deputy Director General (Administration)
Ministry of Health
"Suwasiripaya"
Colombo 10.

பிரதிப் பணிப்புளர் நாயகம் (நிர்வாகம்) II
செயலாளருக்காக
காதாரம் அமைச்சின்.

மாதிரி விண்ணப்பப் படிவம்

அரசு சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் II ஆம் தரத்திலுள்ள அலுவலர்களுக்கான
விண்ணப்பத்திற்காண் தடைதாண்டல் பரிசீலனை - 2022 (முதலாம் தடை)

01. (அ) (i) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (தமிழில்) :

(ii) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (ஆங்கில கப்பிற்றல் எழுத்தில்) :

(iii) முதல் எழுத்துக்களுடன் பெயர் : (தமிழில்) :

(iv) முதல் எழுத்துக்களுடன் பெயர் : (ஆங்கில கப்பிற்றல் எழுத்துக்களில்)

(ஆ) i. தரம் II ந்கு பதவி உயர்த்தப்பட்ட / உள்ளிரப்பு செய்யப்பட்ட கடித இலக்கம் மற்றும் திகதி :

ii. தந்பொழுது பெறும் வருடாந்த சம்பளம்:

iii. தொலைபேசி இலக்கம்:

iv. தேசிய அடையாள அட்டை இலக்கம்:

v. மின்னஞ்சல் முகவரி:.....

02. நீங்கள் இம்முறை தோற்றுவதற்கு எதிர்பார்க்கும் விடயங்களுக்கு முன்னாள் உள்ள கண்டினுள் (V) அடையாளத்தை இடவும். தோற்றுவிடின் (X) குறியை இடவும்.

அலுவலக முறைமைகளும், அலுவலக ஒழுங்கு முறைகள் அரசாங்க அலுவலகங்களில்
பயன்பாட்டிலுள்ள கணக்கீட்டு முறைமைகள்

சுகாதார நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலை நிருவாகம்

03. (அ) தற்போது சேவை புரியும் நிறுவனம் (தமிழில்)

(ஆங்கிலத்தில்)

(ஆ) அதற்குரிய மாவட்டம் :

(இ) சேவை நிலையம் நிர்வகிக்கப்படுவது : மத்திய அரசினால்

மாகாண சபையினால்

(ஈ) மாகாண சபையாயின் உரிய மாகாணம் :

(உ) பரிசீலனை அனுமதி அட்டை அனுப்புவதன் பொருட்டு தெளிவாக விண்ணப்பதாரியினது முகவரியிடப்பட்ட “9x4” அளவு ரூபா.45.00 பெறுமதியுடைய முத்திரை இடப்பட்ட கடித உறை இரண்டு இணைக்கப்பட்டுள்ளதா?.....

(ஹ) (i) தபால் முகவரி (தமிழில்) :

(ii) தபால் முகவரி (ஆங்கில கப்பிற்றல் எழுத்துக்களில்) :

04. பரிசீலனைக்கு தோற்றுவாளர் மொழி (சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்):

385, ஜெட் பிள்ளை வெள்ளூர் தெலுங்காந்திர மாநில மாநில மன்றம், கொழும்பு 10.

385, Rev. Baddegama Wimalawansa Theraw Mawatha, Colombo 10, Sri Lanka.

05. (அ) இதற்கு முன்னர் பீட்சைக்குத் தோற்றியுள்ளா?
- (ஆ) அவ்வாறு தோற்றியிருந்தால் இந்த தடவை முத்திரை ஒட்டப்பட்டுள்ளதா?

முத்திரைக் கண்டு

06. விண்ணப்பதாரியின் சான்றிதழ்

- (i) எனது அறிவிற்கும், விசுவாசத்தின் அடிப்படையிலும் இவ்விண்ணப்பத்தில் என்னால் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் யாவும் உண்மையானவைகளைவும், இப் பீட்சைக்கு நான் தோற்றுவது முதன்முறையானபடியால் பீட்சைக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் / முதன் முறை அல்லாதபடியால்* ரூபா பெறுமதியான முத்திரைகள் ஒட்டப்பட்டுள்ளதெனவும், இவ்விண்ணப்பத்தில் என்னால் ஒட்டப்பட்டுள்ள முத்திரைகள் மதிப்பு நீக்கம் செய்வதற்கு முன்பு வலுவிலுள்ள பாவிக்கப்படாத முத்திரைகள் எனவும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.
- (ii) கொதாரத் திணைக்களத்தினால் பீட்சை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு உடந்தையாக நடப்பேன் எனவும், இப்பீட்சை தொடர்பாக நியதிச் சட்டத்தின் படி நான் தகைமையற்றவன் எனக் காணப்படும் எனது பீட்சார்த்தித் தன்மையினை இரத்துச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் எதுவிதத் தீர்மானத்திற்கும் நான் உடன்படுவேன் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.
- திகதி

விண்ணப்பதாரரின் கையொப்பம்

07. தனிநபர் கோவையினை கையாளும் விடய உத்தியோகத்தறின் சான்றிதழ்

இவ் விண்ணப்பமானது விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னர் என்னிடம் பாரமளிக்கப்பட்டது என்றும், சுயவிபரக் கோவையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் சரியாக பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இவ்விண்ணப்ப பத்திரத்தின் பிரதி ஒன்று சுயவிபரக் கோவையில் கோவையிடப்பட்டுள்ளது என்றும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி

பெயரும், கையொப்பமும்

08. நிறுவனத் தலைவரின் சான்றிதழ்

திருவாளர் / திருமதி / செல்வி* என்பவர்
..... உத்தியோகத்தராக எனது நிறுவனத்தில் சேவையாற்றுகின்றார் எனவும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் சுயவிபரக் கோவையில் உள்ள விபரங்களின் படி சரியானவைகள் எனவும் இப்பீட்சைக்குத் தோற்றுவதற்கு இவ்விண்ணப்பதாரருக்கு தகுதி உள்ளதெனவும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி

நிறுவனத் தலைவரின்
கையொப்பம்

09. பன்முகப்படுத்தப்பட்ட /விசேட இயக்கத் தலைவரின் சான்றிதழ்

திருவாளர் / திருமதி / செல்வி* என்பவர் அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் II ஆம் தர உத்தியோகத்தராக எனது நிறுவனத்தில் சேவையாற்றுகின்றார் எனவும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் சுயவிபரக் கோவையில் உள்ள விபரங்களின் படி சரியானவைகள் எனவும் இப்பீட்சைக்குத் தோற்றுவதற்கு இவ்விண்ணப்பதாரருக்கு தகுதி உள்ளதெனவும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி

பன்முகப்படுத்தப்பட்ட பகுதி /விசேட பிரிவு
தலைவரின் கையொப்பம்
இறப்பர் முத்திரை இடப்படவேண்டும்.